



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்

1982 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க,
வருமானவரி மீதான மிகைவரிச் சட்டம்

[1982, ஓகத்து மாதம் 10 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1982, ஓகத்து மாதம் 13 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியிட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

[1982, ஓகத்து மாதம் 10 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

ச. வ—ஓ 13/82

1500

1981 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்
கான வருமானவரி விதிக்கப்படற்குரிய ஒவ்வோர் ஆள் மீதும், அத்தகைய
ஆளால் அவ்வரிமதிப்பீட்டாண்டிற்காகச் செலுத்தப்படற்பாலதான வரு
மான வரியைத் தொடர்புறுத்திப்பார்ப்பதன்மூலம் மிகை வரியொன்றை
விதிப்பதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புடையனவையும் அதன்
இடைநேர் விளைவானவையுமான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கு
மானதொரு சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்
வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக:—

1. இச்சட்டம், 1982 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க, வருமானவரி
மீதான மிகைவரிச் சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

சுருக்கப்
பெயர்.

2. “இயைபான ஆண்டு” என இச்சட்டத்தில் குறிப்பீடு செய்யப்படும்
1981 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டுக்
கென வருமானவரி விதிக்கப்படற்குரியவராக உள்ளவரான ஆள் ஒவ்
வொருவரும், எழுத்திலான வேறு ஏதேனும் சட்டத்தில் அல்லது ஏதே
னும் சமவாயத்தில், மானியப்பட்டயத்தில் அல்லது உடன்படிக்கையில்
அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், இயைபான ஆண்டுக்கென அவ
ரால் செலுத்தப்படற்பாலதான வருமான வரியின்மீது, இச்சட்டத்திற்
கான முதலாம் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட விதங்களின்படி
கணக்கிடப்படும் மிகைவரியொன்றைச் செலுத்துவதற்கு ஆளாதல் வேண்
டும்.

வருமானவரி
மீது மிகை
வரியை
விதித்தல்.

3. இச்சட்டத்துக்கான இரண்டாம் அட்டவணையின் I ஆம் நிரையில்
குறித்துரைக்கப்பட்டவரும் இயைபான ஆண்டுக்கென வரிவிதிக்கப்படற்
பாலதான எவருடைய வருமானம் அந்த அட்டவணையின் II ஆம் நிரை
யிலுள்ள நேரொத்த பதிவில் குறித்துரைக்கப்பட்ட தொகையை விஞ்சா
திருக்கின்றதோ அத்தகையவருமாகிய எவரேனும் ஆளினால்—

குறித்தசில
விடயங்களில்
நிவாரணங்கள்.

(அ) இயைபான ஆண்டுக்கென செலுத்தப்படற்பாலதான வருமானவரி
யினதும்; அத்துடன்

(ஆ) இச்சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரியின்
மீதான மிகைவரியினதும்,

கூட்டுமொத்தமானது—

(i) இயைபான ஆண்டுக்காக அத்தகைய ஆளின் வரிவிதிக்கப்படற்பால
தான வருமானத்துக்கும்; அத்துடன்

(ii) அந்த அட்டவணையின் III ஆம் நிரையிலுள்ள நேரொத்த பதிவில்
குறித்துரைக்கப்பட்ட தொகைக்கும்,

இடையிலான வேற்றுமையை விஞ்சுமிடத்து, அத்தகைய விஞ்சுகின்ற
தொகையானது, இச்சட்டத்தின்கீழ் அவரால் செலுத்தப்படற்பாலதான
மிகைவரியின் தொகையிலிருந்து கழிக்கப்படுதல் வேண்டும்.

இப்பிரிவின் நோக்கங்களுக்கென இயைபான ஆண்டுக்காக ஆளொரு வரின் வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம் பற்றிய குறிப்பீடு ஒவ்வொன்றும், கம்பெனியொன்றின் ஒழிப்போன் ஒருவரின் விடயத்தில், அவர் எந்தக் கம்பெனியின் ஒழிப்போனாக இருக்கின்றாரோ அந்தக் கம்பெனியின் இயைபான ஆண்டுக்காக வரிவிதிக்கப்படற்பாலதான வருமானத்திற்கான குறிப்பீடொன்று என வாசித்துப் பொருள்கொள்ளப்படுதல் வேண்டும்.

மிகைவரி
செலுத்துவதற்
கான தேதி.

4. இச்சட்டத்தின்கீழ் மிகைவரி செலுத்துவதற்கு ஆளாகும் ஒவ்வொருவராகும் மதிப்பீடொன்று அவருக்கு வழங்கப்படவில்லையென்ற நிகழ்வு எவ்வாறு இருப்பினும், அவரால் செலுத்தப்படற்பாலதான மிகைவரித்தொகையின் ஐம்பது சதவீதத்துக்குக் குறையாத தொகையை 1982 ஆம் ஆண்டு யூலை மாதம் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும், மிகுதியை 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும், ஆணையாளர் தலைமையகிபதிக்குச் செலுத்துதல் வேண்டும்.

தொழில்தரு
நர் மிகைவரி
கழித்தல்.

5. உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் XV ஆம் அத்தியாயத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க, [அச்சட்டத்தின் 67 ஆம் பிரிவின் (7) ஆம் உட்பிரிவினால் வதிவற்றவராகக் கருதப்படுகின்றவரான ஊழியர் ஒருவராக அல்லாத] எந்த ஊழியரின் ஊதியத்திலிருந்து இயைபான ஆண்டுக்கென வருமானவரி கழிக்கப்படற்பாலதாக இருக்கின்றதோ அந்த ஊழியர் எவரையும் தொழிலுக்கமர்த்துகின்ற தொழில்தருநர் ஒவ்வொருவரும் இச்சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரியின்மீதான மிகைவரியாக, அத்தகைய ஊழியருக்குச் செலுத்தப்படற்பாலதான ஊதியத்திலிருந்து பின்வரும் தொகைகளையும் 1982 ஆம் ஆண்டு யூன் மாதம் தொடங்கி ஆறு மாதத் தவணைகளில் கழித்தல் வேண்டும்:—

(அ) உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவினது (இ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள ஊழியத்தினின்று கிடைக்கும் எவையேனும் இலாபங்களின்மீது செலுத்தப்படற்பாலதான வருமானவரி அல்லாது, இயைபான ஆண்டுக்கென அத்தகைய ஊழியரின் ஊதியத்திலிருந்து கழிக்கப்படற்பாலதான வருமானவரியானது, நாலாயிரத்து இருபது ரூபாவை விஞ்சுகின்றதாய், ஆனால் பதினாலாயிரத்து இருபது ரூபாவை விஞ்சாததாய் இருக்குமிடத்து, அத்தகைய வருமானவரியின் ஐந்து சதவீதத்துக்குச் சமமான ஒரு தொகை;

(ஆ) உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (இ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள ஊழியத்தினின்று கிடைக்கும் எவையேனும் இலாபங்களின்மீது செலுத்தப்படற்பாலதான வருமானவரி அல்லாது, இயைபான ஆண்டுக்கு அத்தகைய ஊழியரின் ஊதியத்திலிருந்து கழிக்கப்படற்பாலதான வருமானவரி, பதினாலாயிரத்து இருபது ரூபாவை விஞ்சுகின்றதாய், ஆனால் தொண்ணூற்றாயிரத்து ஐந்துபது ரூபாவை விஞ்சாததாய் இருக்குமிடத்து, அத்தகைய வருமானவரியின் பத்துச் சதவீதத்துக்குச் சமமான ஒரு தொகை;

(இ) உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (இ) என்னும் பத்தியில் குறிப்பிட்டு செய்யப்பட்டுள்ள ஊழியத்தினின்று கிடைக்கும் எவையேனும் இலாபங்களின்மீது செலுத்தப்படற்பாலதான வருமானவரியல்லாது, இயைபான ஆண்டுக்கு அத்தகைய ஊழியரின் ஊதியத்திலிருந்து கழிக்கப்படற்பாலதான வருமானவரி, தொண்ணூற்றாறுபிரத்து ஐந்துநூற்றி அறுபது ரூபாவை விஞ்சுகின்றவிடத்து அத்தகைய வருமானவரியின் பதினைந்து சதவீதத்துக்குச் சமமான ஒரு தொகை.

6. எவரேனும் ஆளினால்,—

(அ) இயைபான ஆண்டுக்கென செலுத்தப்படற்பாலதான வருமான வரி;

(ஆ) இயைபான ஆண்டுக்கென செலுத்தப்படற்பாலதான செல்வ வரி;

(இ) இச்சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரியின் மீதான மிகைவரி; அத்துடன்

(ஈ) 1982 ஆம் ஆண்டின் செல்வவரி மீதான மிகைவரிச் சட்டத்தின் கீழ் செலுத்தப்படற்பாலதான செல்வவரி மீதான மிகைவரி,

என்பனவற்றின் கூட்டுமொத்தமானது, அவ்வாண்டிற்கு அந்த ஆளின் மதிப்பிடப்படற்பாலதான வருமானத்தினதும், உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் அல்லது வேறு ஏதேனும் சட்டவாக்கத்தின்கீழ் வருமானவரியினின்று விலக்களிக்கப்பட்டவையும் அந்த விலக்களிப்பு இல்லாவிடில், இயைபான ஆண்டுக்காக அந்த ஆளின் வரிமதிப்பிடற்குரிய வருமானத்தைக் கணிப்பதில் கணக்கிடப்பட்டிருக்கக்கூடியவையுமான, அந்த இலாபங்களாயும் வருமானமுமாயும் இருக்கின்ற (வதிவிடமொன்றின் தேறிய ஆண்டுப் பெறுமானமும் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் வருமானவரியினின்று விலக்களிக்கப்பட்ட ஏதேனும் மானியமும் அல்லாத) எவையேனும் இலாபங்கள் மற்றும் வருமானம் என்பவற்றினதும் கூட்டுமொத்தத்தின் என்பது சதவீதத்தை விஞ்சுகின்றவிடத்து, அத்தகைய விஞ்சுகின்ற தொகையானது வருமானவரியின் மீதான அத்தகைய மிகைவரிக்கு அல்லது செல்வவரி மீதான அத்தகைய மிகைவரிக்கு அல்லது வருமான வரி மீதான அத்தகைய மிகைவரியினதும் செல்வவரி மீதான அத்தகைய மிகைவரியினதும் கூட்டுமொத்தத்துக்கு எதிராக ஈடுசெய்யப்படுதல் வேண்டும்.

வருமானவரி,
செல்வவரி,
மிகைவரி
என்பவற்றின்
கூட்டுமொத்தம்
குறித்த ஒரு
எல்லையை
விஞ்சும்போது
மிகைவரியைக்
குறைத்தல்.

7. உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரி தொடர்பிலான விவரத்திரட்டுக்களைக் கொடுத்துதவுதல், வருமானவரியைக் கழித்தல், அத்தகைய வரியின் மதிப்பீடு, மதிப்பீடுகளுக்கெதிரான மேன்முறையீடுகள், கொடுப்பனவு, அறவிடு, மீளளிப்பு என்பன தொடர்பில் அச்சட்டத்தின் XIII ஆம் அத்தியாயத்தினதும், XV முதல் XXVI வரையிலான அத்தியாயங்களினதும் ஏற்பாடுகள், இச்சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான மிகைவரி தொடர்பில் விவரத்திரட்டுக்களைக் கொடுத்துதவுதல், அத்துடன் அத்தகைய மிகைவரியின் கழிப்பனவு, மதிப்பீடு, மதிப்பீட்டிற்கெதிரான மேன்முறையீடுகள், கொடுப்பனவு, அறவிடு, மீளளிப்பு என்பனவற்றிற்கு ஏற்றமாற்றங்களுடன் ஏற்புடையவாதல் வேண்டும்.

உண்ணாட்
ரசிறைச்
சட்டத்தின்
குறித்த சில
ஏற்பாடுகள்
ஏற்புடையன
வாதல்.

பொருள்
கோடல்.

8. இச்சட்டத்தில் சந்தரூபம் வேறு வகையாகத் தேவைப்படுகிற
வற்றி—

“வரிமதிப்பிடற்குரிய வருமானம்”, “தரும நிறுவனம்”, “ஆணையாளர்
தலைமையகிபதி”, “நிறைவேற்றுநர்”, “மக்கள் கம்பெனி”,
“ஆள்”, “இலாபங்களும் வருமானமும்”, “வினோகாரிப் பெறப்
படும் பங்குடைப் பகிரங்கக் கம்பெனி”, “பெறுநர்”, “சிறிய
கம்பெனி”, “நம்பிக்கைப் பொறுப்பாளர்”, “வரி மதிப்பீட்டு
ஆண்டு” என்பன அவற்றிற்கு உண்ணாட்டரசிறைச் சட்டத்தில்
குறித்தொதுக்கப்பட்ட அந்தந்தப் பொருள்களைக் கொண்டி
ருக்கும்;

“கூட்டுறவுச் சங்கம்” என்பது 1972 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க,
கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட
அல்லது பதிவுசெய்யப்பட்டதாகக் கருதப்படும் ஒரு கூட்டுறவுச்
சங்கம் என்று பொருளாகும்;

“தொழில்தருநர்”, “ஊழியர்”, “ஊதியம்” என்பன, உண்ணாட்டர
சிறைச் சட்டத்தின் XV ஆம் அத்தியாயத்தில் அவற்றிற்குக்
குறித்தொதுக்கப்பட்டுள்ள அந்தந்தப் பொருள்களைக் கொண்டி
ருக்கும்;

எவரேனும் ஆளினதும் இயைபான ஆண்டினதும் தொடர்பில் “வரு
மானவரி” என்பது—

(அ) இச்சட்டத்தின் 2 ஆம் பிரிவிலும், இச்சட்டத்துக்கான முதலாம்
அட்டவணியிலும், அத்துடன்—

(i) வதிவுள்ள கம்பெனியொன்றின் தொடர்பாக, உண்ணாட்
டரசிறைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் (1) ஆம் உட்
பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் கீழ் இயைபான ஆண்
டுக்காக அக்கம்பெனியால் செலுத்தப்படற்பாலதான ஏதே
னும் வருமானவரியைக் கழித்து அவ்வாண்டிற்காக அச்
சட்டத்தின்கீழ் அக்கம்பெனியால் செலுத்தப்படற்பால
தான வருமானவரி என்று பொருளாகும்;

(ii) வதிவற்ற கம்பெனியொன்றின் தொடர்பாகவும், உண்ணாட்
டரசிறைச் சட்டத்தின் 34 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரி
வினது (ஆ) என்னும் பந்தியின் (i) ஆம் உட்பந்தியின்கீழ்
அல்லது (ii) ஆம் உட்பந்தியின்கீழ் இயைபான ஆண்டுக்
காக அக்கம்பெனியால் செலுத்தப்படற்பாலதான ஏதே
னும் வருமானவரியைக் கழித்து அச்சட்டத்தின் கீழ்
அந்த ஆண்டுக்காக அக்கம்பெனியால் செலுத்தப்படற்
பாலதான வருமானவரி என்று பொருளாகும்;

(iii) இயைபான ஆண்டுக்காக எந்த வதிவுள்ள தனியாளின்
இலாபங்களும் வருமானமும், உண்ணாட்டரசிறைச் சட்டத்
தின் 4 ஆம் பிரிவின் (இ) என்னும் பந்தியில் குறிப்பிடு
செய்யப்பட்டுள்ள ஊழியத்தினின்று கிடைத்த எவையே
னும் இலாபங்களை உள்ளடக்குகின்றனவோ அந்த வதி
வுள்ள தனியாள் தொடர்பாகவும், ஊழியத்தினின்று

கிடைத்த அத்தகைய இலாபங்கள் இயைபான ஆண்டுக்கு அவரது இலாபங்களினதும் வருமானத்தினதும் பாகமாய் அமையவில்லையாயின் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் அத்தகைய தனியாளினால் செலுத்தப்படற்பாலதாக இருந்திருக்கக்கூடியவாறான அத்தகைய வருமானவரி என்று பொருளாகும்;

(iv) உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 67 ஆம் பிரிவின் (7) ஆம் உட்பிரிவினால் வதிவற்ற ஒருவராகக் கருதப்படுகின்றவரான தனியாளொருவர் தொடர்பாகவும், இயைபான ஆண்டுக்காக இலங்கையில் ஊழியத்தினின்று கிடைத்த அவரது இலாபங்கள் அந்த ஆண்டுக்கான அவரது இலாபங்களினதும் வருமானத்தினதும் பாகமாக அமையாதிருந்திருப்பின் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் அத்தகைய தனியாளினால் செலுத்தப்படற்பாலதாக இருந்திருக்கக்கூடியவாறான அத்தகைய வருமானவரி என்று பொருளாகும்; அத்துடன்

(v) வேறு எவரேனும் ஆள் தொடர்பாகவும், இயைபான ஆண்டுக்காக அந்த ஆளினால் உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரி என்று பொருளாகும்; அத்துடன்

(ஆ) மூன்றாம், 6 ஆம் பிரிவுகளில், அந்த ஆளினால் அந்த ஆண்டுக்காக உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமானவரி என்று பொருளாகும்;

“உண்ணாட்டரசிறைச் சட்டம்” என்பது 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டம் என்று பொருளாகும்;

எவரேனும் ஆளினதும் இயைபான ஆண்டினதும் தொடர்பில், “வரி விதிக்கப்படற்பாலதான வருமானம்” என்பது அவ்வாண்டிற்கென உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க கணிக்கப்பட்ட, அவ்வாளின் வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம் எனப் பொருளாகும்; அத்துடன்

(அ) இயைபான ஆண்டுக்கு எந்தத் தனியாளின் இலாபங்களும் வருமானமும் உண்ணாட்டரசிறைச் சட்டத்தினது 4 ஆம் பிரிவின் (இ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள ஊழியத்தினின்று கிடைத்த இலாபங்களை உள்ளடக்குகின்றதோ அந்த வதிவுள்ள தனியாளின் விடயத்தில் அந்த ஆண்டிற்காக ஊழியத்தினின்று கிடைத்த அத்தகைய இலாபங்கள், அந்த ஆண்டிற்காக அத்தகைய தனியாளின் இலாபங்களினதும் வருமானத்தினதும் ஒரு பாகமாக அமைந்திராவிடில் அந்த ஆண்டிற்கு அத்தகைய தனியாளின் (உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க, கணக்கிடப்பட்ட) வரிவிதிக்கப்படற்பாலதான வருமானமாக இருந்திருக்கக்கூடியவாறான அத்தகைய தொகை எனப் பொருளாவதாகக் கருதப்படும்;

(ஆ) உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 67 ஆம் பிரிவினது (7) ஆம் உட்பிரிவினால் வறிவற்ற ஒருவராகக் கருதப்படும் தனியாளொருவரின் விடயத்தில், அந்த ஆண்டிற்காக இலங்கையில் ஊழியத்தினின்று கிடைத்த அவரது இலாபங்கள் அந்த ஆண்டிற்காக அவரது இலாபங்களினதும் வருமானத்தினதும் ஒரு பாகமாக அமைந்திராவிடில் இயைபான ஆண்டிற்காக அத்தகைய தனியாளின் (உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க கணக் கிடப்பட்ட) வரிவிதிக்கப்படற்பாலதான வருமானமாக இருந்திருக்கக்கூடியவாறான அத்தகைய தொகை எனப் பொருளாவதாகக் கருதப்படும்;

“செல்வ வரி” என்பது உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் விதிக்கப் பட்டு அறவிடப்படும் செல்வ வரி என்று பொருளாகும்.

முதலாம் அட்டவணை

(பிரிவு 2)

வருமானவரி மீதான மிகைவரி விதிகள்

1. தனியாட்களல்லாத வேறு ஆட்களுக்கு—

(அ) இயைபான ஆண்டிற்காக அத்தகைய இயைபான ஆண்டுக்காக அத்த ஆளின் வரி விதிக்கப்படற்பாலதான வருகைய ஆளினால் செலுத்தப் பமானம் 25,000 ரூபாவை விஞ்சுகின்றதாய், படற்பாலதான வருமானவரி ஆனால் 50,000 ரூபாவை விஞ்சாததாய் யின் 5 சதவீதம் இருக்குமிடத்து

(ஆ) அத்தகைய ஆளின் வரி விதிக்கப்படற்பால இயைபான ஆண்டுக்காக அத்த தான வருமானம் 50,000 ரூபாவை விஞ்சு கைய தனியாளினால் செலுத்தப் பதற்பாலதான வருமானவரி கின்றவிடத்து யின் 10 சதவீதம்

2. தனியாட்களுக்கு—

(அ) இயைபான ஆண்டிற்காக அத்தகைய தனி இயைபான ஆண்டுக்காக அத்த யாளின் வரிவிதிக்கப்படற்பாலதான வருகைய ஆளினால் செலுத்தப் பமானம் 25,000 ரூபாவை விஞ்சுகின்றதாய், படற்பாலதான வருமான வரி ஆனால் 50,000 ரூபாவை விஞ்சாததாய் யின் 5 சதவீதம் இருக்குமிடத்து

(ஆ) இயைபான ஆண்டிற்காக அத்தகைய தனி இயைபான ஆண்டுக்காக அத்த யாளின் வரிவிதிக்கப்படற்பாலதான வருகைய தனியாளினால் செலுத் தப்படற்பாலதான வருமான ஆனால் 2,00,000 ரூபாவை விஞ்சாததாய் வரியின் 10 சதவீதம் இருக்குமிடத்து

(இ) இயைபான ஆண்டிற்காக அத்தகைய தனி இயைபான ஆண்டுக்காக அத்த யாளின் வரிவிதிக்கப்படற்பாலதான வருகைய தனியாளினால் செலுத் தப்படற்பாலதான வருமான ஆனால் 2,00,000 ரூபாவை விஞ்சுகின்ற வரியின் 15 சதவீதம் விடத்து

இரண்டாம் அட்டவணை

(பிரிவு 3)

பாகம் I

(5 சதவீதப்படி மிகைவரிக்கு ஆளாகும் ஆட்களின் விடயத்தில் ஏற்புடையதாகும்)

நிரை I ஆள்	நிரை II (ரூபாவில் தொகை)	நிரை III (ரூபாவில் தொகை)
1. தனியான்	25,293 ..	20,980
2. சிறிய கம்பெனிகள் ; தரும நிறுவனங்கள் ; கூட்டுறவுச் சங்கங்கள் ; பரஸ்பர ஆயுட் காப்புறுதிக் கம்பெனிகள் ; உண்ணாட்டரசிறைச் சட்டத்துக்கான மூன்றாம் அட்டவணையின் 12 ஆம் விடயத்தில் குறிப்பீடு செய்யப்பட்ட ஆட்கள், சிறிய கம்பெனிகளின் ஒழிப்போர்	25,316 ..	20,000
3. நிறைவேற்றுநர்கள் ; பெறுநர்கள் ; பிரிபடா இந்துக் குடும்பங்கள்	25,547 ..	17,500
4. மக்கள் கம்பெனிகள் ; விலைகோரிப்பெறப்படும் பங்குடைப் பகிரங்கக் கம்பெனிகள் ; மக்கள் கம்பெனிகளின் அல்லது விலைகோரிப் பெறப்படும் பங்குடைப் பகிரங்கக் கம்பெனிகளின் ஒழிப்போர்	25,862 ..	15,000
5. பங்குடைமைகள் ; பகிரங்கக் கூட்டுத்தாபனங்கள் ; அரசாங்கத்துக்கு உரித்தாக்கப்பட்ட தொழிற்பொறுப்பு முயற்சிகள் ; வதிவுள்ள கம்பெனிகள் ; கம்பெனிகளின் ஒழிப்போர் (1978 நவம்பர் 15 ஆம் தேதிக்கு முன்னர் நம்பிக்கைப்பொறுப்பு உருவாக்கப்பட்டவிடத்து) நம்பிக்கைப் பொறுப்பாளர்கள்	26,315 ..	12,500
6. வதிவற்ற கம்பெனிகள், இலங்கை அரசாங்கமும், ஐக்கிய இராச்சிய அரசாங்கமும் தவிர்ந்த அரசாங்கங்கள் ; (1978 நவம்பர் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் நம்பிக்கைப்பொறுப்பு உருவாக்கப்பட்டவிடத்து) நம்பிக்கைப்பொறுப்பாளர்கள்	26,626 ..	11,250

பாகம் II

(10 சதவீதப்படி மிகைவரிக்கு ஆளாகும் ஆட்களின் விடயத்தில் ஏற்புடையதாகும்)

நிரை I	நிரை II (ரூபாவில் தொகை)	நிரை III (ரூபாவில் தொகை)
1. தனியான்	51,577 ..	35,090
2. பிரிபடா இந்துக்குடும்பங்கள்	51,944 ..	31,625
3. சிறிய கம்பெனிகள், சிறிய கம்பெனிகளின் ஒழிப்போர்	50,746 ..	39,500
4. தரும நிறுவனங்கள் ; கூட்டுறவுச் சங்கங்கள் ; பரஸ்பர ஆயுட்காப்புறுதிக் கம்பெனிகள் ; உண்ணாட்டரசிறைச் சட்டத்துக்கான மூன்றாம் அட்டவணையின் 12 ஆம் விடயத்தில் குறிப்பீடு செய்யப்பட்ட ஆட்கள்	50,841 ..	39,500
5. நிறைவேற்றுநர்களும் பெறுநர்களும்	51,119 ..	34,250

நிறை I	நிறை II (ரூபாவில் தொகை)	நிறை III (ரூபாவில் தொகை)
6. மக்கள் கம்பெனிகள் ; விலைகோரிப் பெறப்படும் பங்குடைப் பகிரங்கக் கம்பெனிகள் ; மக்கள் கம்பெனிகளின் அல்லது விலைகோரிப் பெறப்படும் பங்குடைப் பகிரங்கக் கம்பெனிகளின் ஒழிப்போர்	51,785 ..	29,000
7. பங்குடைமைகள் ; பகிரங்கக் கூட்டுத்தாபனங்கள் ; அரசாங்கத்துக்கு உரித்தாக்கப்பட்ட தொழிற்பொறுப்பு முயற்சிகள் ; வதிவுள்ள கம்பெனிகள் ; கம்பெனிகளின் ஒழிப்போர் ; (1978 நவம்பர் 15 ஆம் தேதிக்கு முன்னர் நம்பிக்கைப்பொறுப்பு உருவாக்கப்பட்ட விடத்து) நம்பிக்கைப்பொறுப்பாளர்கள்	52,778 ..	23,750
8. வதிவற்ற கம்பெனிகள், இலங்கை அரசாங்கமும், ஐக்கிய இராச்சிய அரசாங்கமும் தவிர்ந்த அரசாங்கங்கள் ; (1978 நவம்பர் 15 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் நம்பிக்கைப்பொறுப்பு உருவாக்கப்பட்டவிடத்து) நம்பிக்கைப்பொறுப்பாளர்கள்	53,481 ..	21,125

பாகம் III

(15 சதவீதப்படி மிகைவரிக்கு ஆளாகும் தனியாளருவரின் விடயத்தில் ஏற்புடையதாகும்)

நிறை I	நிறை II (ரூபாவில் தொகை)	நிறை III (ரூபாவில் தொகை)
தனியாள்	213,137 ..	93,784